



KPMG (Chartered Accountants) 32A, Sir Mohamed Macan Markar Mawatha, P. O. Box 186, Colombo 00300, Sri Lanka.

Tel : +94 - 11 542 6426 Fax : +94 - 11 244 5872 Internet : www.kpmg.com/lk

INDEPENDENT AUDITOR'S REPORT TO THE SHAREHOLDERS OF PMF FINANCE PLC Report on the Audit of the Financial Statements

Opinion

We have audited the accompanying financial statements of PMF Finance PLC ("the Company") and the consolidated financial statements of the Company and its subsidiary ("the Group"), which comprise the statement of financial position as at 31 March 2023, and statements of profit or loss and other comprehensive income, changes in equity and cash flows for the year then ended, and notes, comprising significant accounting policies set out on pages 12 to 74.

In our opinion, the accompanying financial statements of the Company and the Group give a true and fair view of the financial position of the Company and the Group as at 31 March 2023 and of their financial performance and their cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

Basis for Opinion

We conducted our audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). Our responsibilities under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of our report. We are independent of the Group in accordance with the Code of Ethics issued by CA Sri Lanka (Code of Ethics), and we have fulfilled our other ethical responsibilities in accordance with the Code of Ethics. We believe that the audit evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our opinion.

Key Audit Matters

Key audit matters are those matters that, in our professional judgment, were of most significance in our audit of the Company financial statements and the consolidated financial statements of the current year. These matters were addressed in the context of our audit of the Company financial statements and the consolidated financial statements as a whole and in forming our opinion thereon, and we do not provide a separate opinion on these matters.

Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements

Management is responsible for the preparation of Financial Statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of Financial Statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the Financial Statements, management is responsible for assessing the Group's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Group or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Group's financial reporting process.

Auditor's Responsibilities for the Audit of the Financial Statements

Our objectives are to obtain reasonable assurance about whether the Financial Statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an Auditor's Report that includes our opinion. Reasonable assurance is a high level of assurance but is not a guarantee that an audit conducted in accordance with SLAuSs will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these Financial Statements.

As part of an audit in accordance with SLAuSs, we exercise professional judgment and maintain professional skepticism throughout the audit.

We also:

- Identify and assess the risks of material misstatement of Financial Statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for our opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's and Group's internal control.
Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by management.
Conclude on the appropriateness of management's use of the going concern basis of accounting and, based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Group's ability to continue as a going concern. If we conclude that a material uncertainty exists, we are required to draw attention in our Auditor's Report to the related disclosures in the Financial Statements or, if such disclosures are inadequate, to modify our opinion. Our conclusions are based on the audit evidence obtained up to the date of our Auditor's Report. However, future events or conditions may cause the Group to cease to continue as a going concern.
Evaluate the overall presentation, structure and content of the Financial Statements, including the disclosures, and whether the Financial Statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

Obtain sufficient appropriate audit evidence regarding the financial information of the entities or business activities within the Group to express an opinion on the consolidated Financial Statements. We are responsible for the direction, supervision and performance of the group audit but remain solely responsible for our audit opinion.
We communicate with those charged with governance regarding, among other matters, the planned scope and timing of the audit and significant audit findings, including any significant deficiencies in internal control that we identify during our audit.

We also provide those charged with governance with a statement that we have complied with ethical requirements in accordance with the Code of Ethics regarding independence, and to communicate with them all relationships and other matters that may reasonably be thought to bear on our independence, and where applicable, related safeguards.

From the matters communicated with those charged with governance, we determine those matters that were of most significance in the audit of the Financial Statements of the current period and are therefore the key audit matters. We describe these matters in our Auditor's Report unless law or regulation precludes public disclosure about the matter or when, in extremely rare circumstances, we determine that a matter should not be communicated in our report because the adverse consequences of doing so would reasonably be expected to outweigh the public interest benefits of such communication.

Report on Other Legal and Regulatory Requirements

As required by section 163 (2) of the Companies Act No. 07 of 2007, we have obtained all the information and explanations that were required for the audit and as far as appears from our examination, proper accounting records have been kept by the Company.

CA Sri Lanka membership number of the engagement partner responsible for signing this Independent Auditor's report is 3544.



Table with 6 columns: 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %, 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %. Rows include: மொத்த வருமானம், வட்டி வருமானம், சமீப வட்டிச் செலவீனம், நிகர வட்டி வருமானம், மொத்த செயற்பாட்டு வருமானம், மொத்த செலவீனம்/தள்ளுபடிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் பெறுமதி குறைப்பு, நிகர செயற்பாட்டு வருமானம், சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணங்களின் தேய்மானம், கட்புலச் சொத்துக்களின் பெறுமதி குறைப்பு, சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை மாற்றம், ஏனைய செயற்பாட்டுச் செலவுகள், நிதிச் சேவைகளில் வரிக்கு முன்னர் செயற்பாட்டு இலாபம்/இலாபம், வரிக்கு முன்னர் இலாபம்/இலாபம், காலப்பகுதிகளின் (ரூ.டம்)/இலாபம், பங்கு ஒன்றுக்கான அடிப்படை இலாபம் (ரூ.)

அடைப்புக்குள் இருக்கும் இலக்கங்கள் கழிப்பதைக் குறிக்கும்.

Table with 6 columns: 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %, 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %. Rows include: காலப்பகுதிகளின் (ரூ.டம்)/இலாபம், ஏனைய விரிவான வருமானம் (நிகர விரிவில்), ஒப்பு நலத் திட்டங்கள் மீதான உண்மையான இலாபம்/இலாபம், ஒத்திவைக்கப்பட்ட உண்மையான வரி விளைவு (ரூ.டம்), நிகர விரிவில் - காலப்பகுதிகளின் ஏனைய விரிவான வருமானம், நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பரிந்துரைக்கத்தக்க ஆண்டிற்கான மொத்த விரிவான (ரூ.டம்)/வருமானம், அடைப்புக்குள் இருக்கும் இலக்கங்கள் கழிப்பதைக் குறிக்கும்.

Table with 6 columns: 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %, 2023 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, 2022 ரூ.'000 கணக்காய்வு செய்யப்பட்டது, மாற்றம் %. Rows include: சொத்துகள், பொறுப்புகள், பங்குடைமை, நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பரிந்துரைக்கத்தக்க மொத்த பங்குடைமை, மொத்த கடன் பொறுப்பு மற்றும் பங்குடைமை, எதிர்பாராத செலவுகள் மற்றும் சுட்டிப்புகள், பங்கு ஒன்றுக்கான நிகர சொத்துகளின் பெறுமதி (ரூ.), அடைப்புக்குள் இருக்கும் இலக்கங்கள் கழிப்பதைக் குறிக்கும்.

Table with 3 columns: கூப்பளி, 2023.03.31இல் உள்ளவற்று, 2022.03.31இல் உள்ளவற்று. Rows include: மொத்த இலாபநஷ்டத்தல்கள், நிகர மொத்த இலாபநஷ்டத்தல்கள் (மோசமான மற்றும் சந்தேகமான கடன்களுக்காக நிகர ஏற்பாடு), மொத்த செயற்பாட்டு இலாபநஷ்டத்தல்கள், மொத்த செயற்பாட்டு இலாபநஷ்டத்தல்களின் விகிதாசாரம் %, திரவத்தலை (ரூ.'000), தேவையான ஆகக் குறைந்த திரவச் சொத்துக்கள் கையிருப்பிலுள்ள திரவச் சொத்துகள், தேவையான குறைந்தபட்ச அரச பிணையங்கள் கையிருப்பிலுள்ள அரச பிணையங்கள், மூலதனப் போதுமை, மொத்த மூலதனம் (அடுக்கு 1- மூலதனம்) - ரூ.'000, மொத்த மூலதனம் மற்றும் இடர் எடையுள்ள சொத்துக்களின் விகிதம் (குறைந்தபட்சத் தேவையாடு 8.5%), மொத்த மூலதனம் மற்றும் இடர் எடையுள்ள சொத்துக்களின் விகிதம் (குறைந்தபட்சத் தேவையாடு 12.5%), இலாபத்தன்மை, வட்டி எல்லை, சராசரி சொத்துக்கள் மீதான வருவாய் (வரிக்கு முன்), சராசரி பங்குடைமை மீதான வருவாய் (வரிக்குப் பின்), விஞ்ஞானத் தகவல்கள், ஊழியர்களின் எண்ணிக்கை, கிளைகளின் எண்ணிக்கை, சேவை மையங்களின் எண்ணிக்கை, அடகு மையங்களின் எண்ணிக்கை, வெளிப்புறக் கடன் மதிப்பீடு, 2023.03.31இல் உள்ளவற்று, 2022.03.31இல் உள்ளவற்று, LRA மூலம் B+ நிலையானது, ICRA மூலம் [SL] B நிலையானது

* கடந்த 120 நாட்களின் அடிப்படையில் சொத்து தர விவீதங்கள் கணக்கிடப்பட்டுள்ளன

உறுதிப்படுத்தல் இந்த நிதிக் கூற்றுக்கான 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இணங்கத் தயாரிக்கப்பட்டுள்ளன. (ஒப்பம்) ஜானக பெர்னான்டோ உதவி முகாமையாளர் - நிதி (ஒப்பம்) டெரன்ஸ் குமார பிரதம நிர்வகிப்பதற்கு அதிகாரி இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சம்பந்தத்தை எப்பவற்றுக்கு பணிப்பாளர் சபையே பொறுப்பேற்கின்றது. பணிப்பாளர் சபையின் சார்பில் அங்கீகாரமளித்து கையொப்பமிடப்பட்டது. (ஒப்பம்) சந்திரா அபேவிர்ம தலைவர் (ஒப்பம்) ரங்கன கோரலேக பணிப்பாளர் 2023 ஜூன் 30ஆம் திகதி கொடும்பு.

1983 ஜனவரி 26 ஆம் திகதிய 2011 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நானாயச் சபையில் உரிமம் பெற்றது. கம்பனிப் பதிவிலக்கம், PQ200, இல.361, 361/1, ஆர்.ஏ.டி மெல் மாலத்தி, கொடும்பு 03, தொ.பே : 011 7666333 தொ.ந: 011 2300190 www.pmf.lk கடன் தர மதிப்பீடு: வங்கா தர மதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம் B+ நிலை மதிப்பிடப்பட்டது.